



புதுச்சேரி மாநில அரசிதழ்

La Gazette de L'État de Poudouchéry The Gazette of Puducherry

அதிகாரம் பெற்ற வெளியீடு

Publiée par Autorité

Published by Authority

விலை : ₹ 14-00

Prix : ₹ 14-00

Price : ₹ 14-00

எண்	புதுச்சேரி	செவ்வாய்க்கிழமை	2017 ஞ	சூலை மீ	25 உ
No.	30 Poudouchéry	Mardi	25	Juillet	2017 (3 Sravana 1939)
No.	Puducherry	Tuesday	25th	July	2017

பொருளடக்கம்

SOMMAIRES

CONTENTS

பக்கம்	Page	Page
தொழில் நீதிமன்றத் தீர்ப்புகள் .. 742	Sentence arbitral du travail .. 742	Award of the Labour Court .. 742
அரசு அறிவிப்புகள் .. 751	Notifications du Gouvernement .. 751	Government Notifications .. 751
ஒப்ப அறிவிப்புகள் .. 755	Avis d'Adjudications .. 755	Tender notices .. 755
சாற்றறிக்கைகள் .. 756	Annonces .. 756	Announcements .. 756

**GOVERNMENT OF PUDUCHERRY
INDUSTRIAL DEVELOPMENT
(POWER) DEPARTMENT**

(G. O. Ms. No. 24, Puducherry, dated 17th July 2017)

NOTIFICATION

On attaining the age of superannuation, Thiru G. Ramasundaram, Superintending Engineer O&M/Puducherry Region, Electricity Department, Puducherry, is admitted into retirement with effect from the afternoon of 31-7-2017.

(By order)

S. DINAKARAN,
Under Secretary to Government (Power).

**GOVERNMENT OF PUDUCHERRY
OFFICE OF THE DEPUTY DIRECTOR
GOVERNMENT GENERAL HOSPITAL**

Yanam, the 21st June 2017.

TENDER-CUM-AUCTION NOTICE

Sealed tenders are invited for the sale of condemned and unserviceable articles belonging to Government General Hospital, Yanam by the undersigned.

2. Tenders should be sent in sealed cover superscribing as "Tender for the purchase of condemned and unserviceable articles" addressed to the Deputy Director, Government General Hospital, Yanam-533 464, on or before 29-8-2017 at 3.00 p.m. and it will be opened on the same day at 3.30 p.m. in the presence of tenderers who are present. In case, the prescribed date happens to be a holiday, the tenders will be opened on the immediate next working day.

3. The intending tenderers should enclose Bankers Cheque in favour of The Deputy Director, Government General Hospital, Yanam for an amount of ₹ 2,000 (Rupees two thousand only) along with their tenders. The earnest money deposit of the unsuccessful tenderers will be refunded after the tender is over. The tender without earnest money will summarily be rejected.

4. The tender received after the due date and time will not be entertained.

5. The rate should be quoted for the entire items and who quotes highest rate will be considered as successful tenderer. If, the highest rate quoted by the tenderer is not satisfied by the undersigned, the open auction will be conducted on the same day. In the open auction, the tenderers who have submitted sealed tenders already will only be allowed.

6. The successful tenderer should pay the entire amount soon after completion of tender/auction including Sales tax and other taxes as applicable under the rules in force and shift the unserviceable articles immediately on the same day from the premises of the Government General Hospital, Yanam, at their own cost and risk, failing which the Deputy Director, Government General Hospital, Yanam shall not be responsible for safe custody or loss or damage of articles once the tender/auction is finalized.

7. No claim about the quantity and quality of the condemned article will be admitted once the tender/auction is finalized.

8. The intending tenderers can inspect the condemned articles during hospital working hours with prior permission of the concerned Head/Medical Officer in-charge of the Government General Hospital, Yanam from 21-8-2017 to 28-8-2017 on all working days and in office timings.

9. The undersigned reserves the right to accept or reject any tender in part or whole without assigning any reason thereof. Auction is subject to discretion of the undersigned whose decision will be final in case of any dispute.

ABSTRACT

Item No.	Name of the section	Total/Quantity
(1)	(2)	(3)
		No./Nos.
1	Operation theatre	37
2	Operation theatre dead stock	20
3	Operation theatre blood bank	8
4	Dead stock	449
5	Maternity ward	143
6	O.P.D.	130
7	Pharmacy store	6

(1)	(2)	(3)
		No./Nos.
8	Casualty instruments	9
9	Casualty equipments	15
10	Casualty dead stock	37
11	Casualty equipments	29
12	Surgery ward	40
13	Clinical laboratory	37
14	Clinical laboratory and bio	14
15	Radiology department	72
16	Medical ward dead stock	52
17	Medical ward equipments	43
18	Filarial section	3
19	Immunization	72
Total		1216

DEPUTY DIRECTOR.

AFFIDAVIT

I, Kirankumar, son of G. Bhaskara Raju, aged about 41 years, residing at old No. 51, new No. 21, 3rd Cross Street, Thanthai Periyar Nagar, Ellaipillaichavady, Puducherry-605 005, do hereby solemnly and sincerely affirm on oath and declare as follows:

I state that my name has been written as 'Kirankumar' in my Voter's Identity Card No. KVV0685545, Higher Secondary Course Certificate, issued by the Board of Higher Secondary Examination, Tamil Nadu under Certificate Serial No. AB0990950, Register No. 803068, TMR Code No. G163059, dated 25-5-1994, in my Family Ration Card No. 028535, my name is mentioned as 'கிரண்குமார்' and in my Aadhaar Card No. 6146 5088 0511, my name is mentioned as 'Kiran Kumar'.

I state that the names 'கிரண்குமார்', 'Kirankumar' and 'Kiran Kumar' are refer to one and the same person that is myself only.

I state that for numerological and sentimental reasons, now, I have changed my name as 'Kiren Kumaar' and hereafter, I shall be known by the new name 'Kiren Kumaar'

I hereby declare that I shall at all times hereafter in all records, deeds and writings and in all proceedings, dealings and transactions, private as well as upon all occasions whatsoever use and sign the name 'Kiren Kumaar' as my name in place and in substitution of my former name.

The above deposition is true and correct to the best of my knowledge and belief and nothing material has been concealed therein.

Solemnly affirmed and signed before the Notary Public at Puducherry, on this the 7th day of July 2017.

53533

B. KIREN KUMAAR.

உறுதிமொழிப் பத்திரம்

2017-ஆம் ஆண்டு சூலை மாதம் 11-ஆம் தேதி (11-7-2017) புதுச்சேரி-605 003, முத்தியால்பேட்டை, சுப்ரமணியர் கோவில் வீதி, கதவிலக்கம் 58 கொண்ட இல்லத்தில் வசிக்கும் ஆறுமுகம் அவர்களின் மனைவி அனுசுயா (எ) கிருஷ்ணவேணி (Anusuya alias Krishnaveni) ஆகிய நான் எழுதிக்கொடுக்கும் உறுதிமொழிப் பத்திரம் யாதெனில்—

எனது பெயர், எனது ஆதார் அடையாள அட்டை எண் 4060 8465 0097 மற்றும் எனது வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண் KBT3253457 ஆகியவற்றில் 'அனுசுயா (Anusuya)' என்றும், எனது பெயருக்கு வழங்கப்பட்ட குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டை எண் 185807-ல் எனது பெயர் 'அனுசுயா' என்றும், எனது ஓய்வூதிய அடையாள அட்டை எண் 124408-ல் எனது பெயர் 'அனுசுயா @ கிருஷ்ணவேணி' என்றும், புதுவை பாரதியார் கிராம வங்கியில் எனது சேமிப்பு கணக்கு புத்தகத்தில் எனது பெயர் 'A. Anusuya @ Krishnaveni' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட பெயர்கள் அனைத்தும் என்னுடைய பெயர்கள்தான், வெவ்வேறு நபர்களுடைய பெயர்கள் இல்லை என்று இதன்மூலம் உறுதியளிக்கின்றேன். இனிவரும் காலங்களில் நான் 'அனுசுயா (எ) கிருஷ்ணவேணி (Anusuya alias Krishnaveni)' என்றே அழைக்கப்படுவேன்.

மேற்படி, நான் அளித்த உறுதிமொழி சம்பந்தமாக ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் எனது சொந்த செலவில் தீர்த்துக்கொள்வேன் என்றும், அரசு எடுக்கும் சட்டப்பங்களுக்குக் கட்டுப்படுவேன் என்றும் இதன்மூலம் உறுதியளிக்கின்றேன்.

புதுச்சேரி சான்றுரைஞர் முன்னிலையில் 2017-ஆம் ஆண்டு சூலை மாதம் 11-ஆம் தேதி கையொப்பமிடப்பட்டது.

53546

A. அனுசுயா.